கேட்பவர்களுக்கு தரப்படும் என்று சொன்னார்கள். முறையாக கேட்பவர்களுக்குத் தரப்படும் என்றால், வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்குத் தரப்படுமா? ஊனமுற்ற இளைஞர்களுக்கு தரப்படுமா? என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: பேரவைத் தலைவர் அவர்களே, நான் பதில் சொல்லியது ஏற்கனவே நடைபாதைக் கடைகளில் இருந்து அகற்றப்பட்டவர்கள் மனு கொடுத்தால், அதை அரசு பரிசீலிக்கும் என்று சொன்னேனே தவிர, பட்டதாரி இளைஞர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் கடைகளைக் கொடுப்பதாக அரசிடம் இப்போது உத்தேசம் இல்லை.

திரு. சு. பாலன்: மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, மூர் மார்க்கெட் மூடப்பட்டு பக்கத்தில் உள்ள அல்லிக் குளத்தில் கடைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? அது எப்போது முடியும் தருவாயில் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: பேரவைத் தலைவர் அவர்களே, இந்த விவரம் நீதிமன்றத்தில் இருக்கிற காரணத்தாலே இப்போது நான் எதையும் சொல்வதற்கு இல்லை.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண்கள் 632 முதல் 635 வரை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைக்கப் பெறுகின்றன.

பகுதிநேர குற்றவியல் வழக்கறிஞர்களின் ஊதியம்

636—(* வினா எண். 4581)—**மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்):** மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மாநிலத்தில் பகுதிநேர அரசு வழக்கறிஞர்களாகப் பணியுரியும் குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு ஊதியம் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?

(ஆ) அதை உயர்த்தும் செயற்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதா?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: (அ) மாநிலத்தில் குற்றவியல் அரசு வழக்கு நடத்துநர்கள்/கூடுதல் அரசு வழக்கு நடத்துநர்களாக பணிபுரிவோருக்கு அவர்கள் நாளொன்றுக்கு நடத்தும் வழக்குகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப் படுகிறது. அவர்களது ஒரு நாளைய உச்சளவு கட்டணம் மாவட்டங்களில் ரூ. 120-ம், சென்னை மாநகரில் ரூ. 150-ம் ஆகும். சென்னை மாநகரில் அவதூறு வழக்குகளுக்கு ரூ. 120 ஆக இருந்த கட்டணம் ரூ. 175 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் பல்வகை மனுக்கள், குற்றவியல் மேல்முறையீடு, மறு விசாரணை மனுக்கள் ஆகியவை குறித்த ஒவ்வொரு வழக்கு களுக்கும் தனியாக ரூ. 30 கட்டணம் வழங்கப்படுகிறது.

(ஆ) எதுவுமில்லை.

மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களுக்கான ஊதிய விகிதங்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஊதியம் எப்போது நிர்ணயிக்கப்பட்டது. ஊதியம் குறை வாக இருக்கிற காரணத்தாலே பல சிறந்த வழக்கறிஞர்கள் இந்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் பதவிக்கு வருவதற்கு தயங்கு வதோடு, வழக்குகளும் பைசல் ஆகாமல் காலதாமதம் ஆவதற்கும், அரசுத் தரப்பிலே நடத்தப்படுகிற வழக்குகள் அரசுக்குச் சாதகமாக வெற்றி பெறுகிற வாய்ப்பும் இழந்து கொண்டு வருகிறது. எனவே அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்த, மறு பரிசீலனை செய்து கூட்டுவதற்கு ஆவன செய்யப்படுமா? என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: பேரவைத் தலைவர் அவர்களே, 20—3—1985 இந்த மாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஊதியம் உயர்த்தப்பட்ட போதிலும் இந்த ஊதியம் கூட சிறந்த வழக்கறிஞர்கள் இந்தப் பணிக்கு வருவதற்கு ஊக்குவிப்பதாக இல்லை என்பதை அரசு உணர்கிறது. இதை மீண்டும் மாற்றி ஊதியத்தினுடைய அளவை சற்று அதிகப்படுத்தி, திறமைமிக்க வழக்கறிஞர்களை இந்தத் துறைக்கு வரச் செய்ய நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தேசித்து உள்ளது.

1986 மே 2]

திரு. மா. சின்னராசு: பேரவைத் தலைவர் அவர்களே, அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தைப் பொறுத்த வரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, அரசு வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. பல ஆண்டுக்காலம் ஆகியும், அவர்களுக்கு வரவேண்டிய கட்டணம் வராமல் 5 ஆண்டுக்காலம், 6 ஆண்டுக்காலம் என்று நிலுவையில் இருக்கிற நிலைமை இருக்கிறது. ஆகவே இதைத் தவிர்ப்பதற்காக, நேரடியாக, உடனுக்குடன் அவர்களுக்கு கட்டணங்களை 3 மாதத்திற்கு ஒரு முறையாவது வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கிறது. இதை அண்மையில் அரசு கண்டறிந்து 'Technicalities and formalities standing in the way' என்னென்ன என்பதை எல்லாம் ஆய்ந்து அதைக் களைந்து உடனடியாக அவர்களுக்கு ஊதியம் சென்று சேர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திரு. மு. பாண்டுரங்கன்: பெருமைக்குரிய அவைத் தலைவர் அவர்களே, சென்னையில் இருக்கும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும், மாவட்டங்களில் பணி புரியும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும், ஒரே ஊதியத்தை அளிக்க அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஊதிய மாறுபாடு தற்போது இருக்கிறது. அதை மாற்றுகிற செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை.

(மாலை 4-20)

மாண்புமிகு திரு. வேடசந்தூர் வி. பி. பாலசுப்பிரமணியன் (பேரவைத் துணைத் தலைவர்): பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஊதியங்கள் பெறுவதுகூட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், போலீஸ் துறையினுடைய அதிகாரிகளின் மூலமாக 'சர்ட்டிபிகேட்' பெற்று வாங்கக்கூடிய நிலை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாநிலம் முழுவதும் அரசு வழக்கறிஞர்களை

ஒரு துறையின் கீழே கொண்டு வருகிற வகையில் Directorate of Prosecutions ஏற்படுத்துகிற முயற்சியில் அரசு ஈடுபட்டிருக்கிறது. அப்படி வருகிறபோது கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களையும் அந்த Director of Prosecutions கன்ட்ரோலிலே கொண்டு வருவார்களா அல்லது இப்போது இருப்பதைப் போலவே மாவட்ட ஆட்சித் தலைவருடைய ஆளுகையிலேயே இருப்பார்களா என்ற விவரங்களை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, Directorate of Prosecutions பொறுத்தவரைக்கும் கிரிமினல் வழக்குகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என்ற நிலை இருக்கிறது. ஆனால் 'டென்யூர் போஸ்ட்' என்று சொல்லக்கூடிய தற்காலிகப் பதவியிலே 2 ஆண்டு, 3 ஆண்டு காலத்திற்குப் பணியாற்றுகின்ற வழக்கறிஞர்களைப் பொறுத்தவரைக்கும்

They should be monitored by the District Collector

என்ற முறையில்தான் தற்போது இருந்துவருகிறது. அந்த முறையே சிறந்த பலனை அளிக்கும் என்று அரசு நம்புகிறது.

ஆயுள் தண்டனை சிறைவாசிகள்.

637—(* வினா எண். 5570)—திரு. மு. இராமநாதன்: மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா:—

(அ) ஆயுள் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் எத்தனை பேர்?

(ஆ) இத்தகைய ஆயுள் கைதிகளின் மனுக்களை பரிசீலனை செய்ய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: (அ) 14 ஆண்டு காலங்கள் முழுமையாக தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் எண்ணிக்கை 30 மற்றும் தண்டனை குறைப்புடன் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் ஆயுள் சிறைவாசிகள் எண்ணிக்கை 453 ஆகும்.

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS